



# සමාද්ධි සංවර්ධන දෙපාර්තමේන්තුව සමුර්ත්ති අධිකාරීත්ති තිශ්‍යකාලීන ක්‍රියාවලි **Department of Samurdhi Development**



## **කාන්තා, ලමා කටයුතු හා සමාජ සවිබලගැනීම් අමාත්‍යාංශය මකර් සිරුවර් අව්‍යවස්කේ මර්තුම් සමුක බලවුට්තල් අමෙස්ස් Ministry of Women, Child Affairs and Social Empowerment**

மனை அங்கை DSD/HO/04/PM/04/E.M.Power  
எனது இலை .....  
My No

බේ අංකය  
—මතු හිල .....  
Your No

ଦିନୟ  
ତୀକତି 2023.02.24  
Date

மாவட்ட செயலாளர்/மாவட்ட சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகம்,  
மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்கள்,  
பிரதேச செயலாளர்கள்,  
மாவட்ட பிரதி/உதவிப் பணிப்பாளர்கள்,  
சமுர்த்தி வங்கி/வங்கிச் சங்க முகாமையாளர்கள்,  
சமுர்த்தி வங்கிக் கட்டுப்பாட்டுச் சபை/ வங்கிச் சங்க நிறைவேற்று சபை தலைவர்களுக்கும்

சமுர்த்தி நலனுதவி பெறும் குடும்பங்களின் பொருட்டு பொருளாதார வலுவுட்டல் வேலைத்திட்டத்தை அறிமுகம் செய்தல் -2023

இலங்கையில் வறுமையினை ஒழித்தல், சமூக ஒப்புரவை ஏற்படுத்தல் என்பவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்ட உருவாக்கப்பட்ட திட்டமே சமுர்த்தி திட்டமாகும். கடந்த 30 ஆண்டு காலமாக சமுர்த்தி நலன் உதவி பெறும் குடும்பங்கள் உட்பட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் பொருட்டு பல்வேறுபட்ட சேவை வசதிகளை வழங்கப்பட்டு வருகின்றது.

அச்சேவகளில் கீழ்வரும் சேவகள் முதன்மையானதாகும்.

1. சமுரத்தி நலன் உதவி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு வலையமைப்பு, (Special Studies Network)
  2. நுனிதி வசதிகள் (Micro Finance)
  3. வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டம் (Livelihood Development Progreme)
  4. சமூக அபிவிருத்தி வேலைத்திட்டம் (Social Development Programe)

இப்பிரதான வேலைத்திட்டத்துடன் இணைந்த வகையில் சந்தைப்படுத்தல், சமுதாய அடிப்படை அமைப்புக்கள், பயிற்சி மற்றும் சமுர்த்தி வங்கி சமாச பிரிவுகளின் ஊடாக இலக்கிடப்பட்ட மக்களுக்கான பல்வேறு வேலைத்திட்டங்களும் தற்போது செயற்பட்டு வருகின்றன.

மேற்படி வேலைத்திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஊடாக திறன்மிக்க பொருளாதார செயற்பாடுகளில் நேரடியாக ஈடுபட முடியும். சமூர்த்தி பயணாளிகளின் மற்றும் அக்குடும்ப அங்கத்தவர்களின் திறமைகள், முயற்சிகள் அவர்களிடம் காணப்படும் வளங்களை ஒரு வருமானம் ஈட்டும் கருத்திட்டத்திற்கு பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். இதற்குத் தேவையான மூலதன வசதிகளை சமூர்த்தி வங்களின் ஊடான கடன் வசதிகளாகவும் மற்றும் திணைக்களாங்களின் ஏனைய பிரிவுகளின் ஊடாக பல்வேறு நிதி, பொருள் மற்றும் பயிற்சி உட்பட வேறு வசதிற்க்கும் வழங்கப்பட்டு வருகின்றது.

மேலும் எமது திணைக்காத்தின் நோக்கத்துடன் இணைந்து நலன் உதவியில் தொடர்ந்தும் தங்கியிருக்கும் மனப்பாங்கில் இருந்து விடுபடச் செய்து தற்போது அவர்கள் வசமுள்ள சமுர்த்தி நலன் உதவிப் பத்திரத்தில் சுயவிருப்பத்தில் மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைப்பதில் ஏற்றவிதத்தில் அவர்களின் மனப்பாங்கினை தயார்படுத்துவதில் எமக்கு மிகப்பெரிய பங்குள்ளது. இதற்காக பொருளாதார வலுவுட்டல் வேலைத்திட்டம் தயார் செய்து வேலைத்திட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள சமுரத்தி பயனாளி தொடர்பில் முயற்சியாளர்களின் வருமானம் ஈட்டும் கருத்திட்டங்களின் விசேட கவனம் செலுத்தி தேவையான நிதி வசதிகளை மேலும் வழங்க எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு அமைய 2023 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும் பொருளாதார வலுவுட்டல் வேலைத்திட்டத்தை செயற்படுத்தல் தொடர்பான ஆலோசனைகள் இதன் மூலம் வழங்கப்படுகின்றது என்பதை தயவுடன் தெரியப்படுத்துகின்றேன்.

## 2. பொருளாதார வலுவூட்டலுக்கான குடும்ப இலக்கு

நாட்டின் சகல கிராமசேவையாளர் பிரிவுகளிலும் வலுவூட்டல் வேலைத்திட்டம் செயற்படுத்தப்படல் வேண்டும். இதற்கு அமைய ஒவ்வொரு கிராமசேவையாளர் பிரிவுகளிலும் கடமையாற்றும் சகல சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் தமது பிரிவில் குறைந்தது 06 குடும்பங்களையாவது இவ்வலுவூட்டலுக்கான இலக்காக கொள்ளல் வேண்டும்.

இதற்கு அமைய 2023 ம் ஆண்டில் 84,000 குடும்பங்களை பொருளாதார ரீதியாக பலப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வேலைத்திட்டம் 2023.03.01 இலிருந்து 2023.12.31 வரை செயற்படுத்தப்படும்.

## 3. சமூர்த்தி குடும்பங்களை தெரிவு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய நியதிகள் (Criteria).

- 1) ரூபா 3,500/= அல்லது ரூபா 4,500/= பெறுமதியயான சமூர்த்தி நலன் உதவியை பெறுகின்ற குடும்பமாக இருத்தல் வேண்டும்.
- 2) 05 வருடங்கள் அல்லது அதற்கு மேலாக சமூர்த்தி பயனாளியாக இருத்தல் வேண்டும்.
- 3) தற்போது மாதாந்தம் 20,000 ரூபாவை விட கூடிய நிரந்தர வருமானத்தைப் பெறுகின்ற விவசாயம் அல்லது தொழிற்முயற்சியாளராக இருத்தல்.
- 4) மாதாந்த வருமானமாக ரூபா 40,000 அல்லது அதைவிட கூடிய வருமானம் பெறக்கூடிய நிலைக்கு கொண்டு வரக்கூடியவராக இருத்தல் வேண்டும்.
- 5) சமூர்த்தி வங்கி / வங்கிச்சங்கத்திலிருந்து குறைந்தது ரூபா 200,000 அல்லது அதனைவிட கூடிய கடன் தொகையினை பெற்று உரிய முறையில் திருப்பிச் செலுத்தியவராக / செலுத்திக் கொண்டிருப்பவராக இருத்தல் வேண்டும்.
- 6) எதிர்காலத்தில் தேவைக்கேற்ற விதத்தில் சமூர்த்தி வங்கியில் கடன் தொகையினை பெற்றுக்கொள்வதற்கான தகுதியினை பெற்ற / பெறக்கூடிய வங்கி அங்கத்தவராக இருத்தல் வேண்டும்.
- 7) குடும்பத்தில் உடல் / உள ரீதியாக பாதிகப்பட்டவர்கள் இல்லாது இருத்தல்.
- 8) 2023 ம் ஆண்டினுள் சமூர்த்தி நலன் உதவி பத்திரத்தினுள் மீள ஒப்படைப்பதற்கு விரும்பியவராக இருத்தல் வேண்டும்.
- 9) சமூர்த்தி நலன் உதவி பெறுவதற்கான கருத்திட்ட உரிமையாளராக இல்லாத பட்சத்தில் சமூர்த்தி நலன் உதவி பெறுவதற்கான பலப்படுத்தல் வேலைத்திட்டத்தில் உற்படுத்துவதற்கு விருப்பம் இருத்தல் வேண்டும்.

## 4. பலப்படுத்தும் குடும்பங்களை தெரிவு செய்தல் மற்றும் அறிக்கையிடல்.

4.1. சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் தமது பிரிவின் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் கூட்டங்களை கூட்டி இவ்வேலைத்திட்டம் தொடர்பாக தெளிவுடை பொருத்தமான குடும்பங்களை தெரிவு செய்தல் வேண்டும். அதன் பின்னர் உரிய இணைப்புப்படிவத்தை பூர்த்தி செய்து சமூர்த்தி வங்கியில் ஒப்படைத்தல் வேண்டும். தொடரந்து இச்செயற்பாடுகள் 2023.03.31 ஆந் திகதிக்கு முன்னர் முடிக்கப்படல் வேண்டும்.

4.2. சமூர்த்தி வங்கி இணைப்பு 1.1. இல் குறிப்பிடப்பட்ட படிவத்திற்கு அமைய தகவல்களை தயாரித்து கட்டுப்பாட்டு சபையில் அனுமதிக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.

4.3. கட்டுப்பாட்டு சபையினால் அனுமதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் தகவல்களை (இணைப்பு 01 இற்கு அமைய) [dirpm123@gmail.com](mailto:dirpm123@gmail.com) எனும் மின்னஞ்சல் முகவரிக்கு ஈமெயில் மூலம் திட்டமிடல் மற்றும் நெறிப்படுத்தல் பிரிவுக்கு 2023.04.08 ஆந் திகதிக்கு முன்னர் அனுப்பி வைத்தல் வேண்டும். ஆதன் பிரதியனை மாவட்ட சமூர்த்தி பிரிவுக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.

## 5. தேவையான வத்சிகளை ஏற்பாடு செய்தல்.

- 1) சமூர்த்தி வங்கிக் கடன் திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கி கடன் தொகையினை விடுவித்தல். பங்கு சுற்றுநிருப ஆலோசனைகளுக்கு அமைய ரூபா 500,000/= மேலான கடன் தொகையினை வழங்க நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
- 2) அரச நிதி ஒதுக்கீட்டின் கீழ் திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் வசதியினையும் இக்குடும்பங்களுக்கு வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் எடுத்தல் வேண்டும்.

- 3) சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கு அரச நிறுவனங்கள் மற்றும் சுயாதீன நிறுவனங்கள் ஊடாக வழங்கப்படும் நிதி உதவி / பொறுப்புக்கள் / பயிற்சி / வேறு வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு தேவையான இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- 4) உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கல், சந்தைப்படுத்தல் கண்காட்சி, விற்பனை நிலையங்கள், ஒன்றைன் மார்க்கெற்றிங் தொடர்பாக பயனாளிகளுக்கு தெளிவுப்படுத்தல் மற்றும் இணைப்புச் செய்தல்.

## 6. முன்னேற்ற மீளாய்வு

- 1) முன்னேற்றங்களை பரிசீலனை செய்தல்.

மட்டம்	காலம்	பொறுப்பான உத்தியோகத்தர்	முன்னேற்றங்களை அறிகையிட வேண்டிய பிரிவு
சமுதாய அடிப்படை அமைப்புக்கள்	மாதம் 01 முறை	பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்	சமுர்த்தி வங்கிக்கு
சமுர்த்தி வங்கி	மாதம் 01 முறை	சமுர்த்தி முகாமையாளர்	வங்கி சமுர்த்தி வங்கிச் சங்கத்துக்கு
வங்கிச் சங்கம்	02 மாதங்களுக்கு 01 முறை	சமுர்த்தி வங்கிச் சங்க முகாமையாளர்	மாவட்ட சமுர்த்தி பிரிவுக்கு
மாவட்ட சமுர்த்தி பிரிவு	03 மாதங்களுக்கு 01 முறை	மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்	திட்டமிடல் மற்றும் நெறிப்படுத்தல் பிரிவுக்கு

முன்னேற்ற கலந்துரையாடல் தற்போது இடம்பெறும் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களில் இடம் பெறல் வேண்டும்.

- 2) கிராமசேவகர் பிரிவுக்கு பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையாவது பயனாளியின் கருத்திட்டத்தை தனிப்பிட்ட முறையில் பரிசீலனை செய்து தேவையான தகவல்களை சேகரிப்பதுடன் தொழில் முயற்சியாளர்களின் தேவைகள் அடையாளம் காணப்படுவது வேண்டும். இவ்வேலைத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்படும் பயனாளிகளின் பெயரில் பதிவேடு ஒன்று தயாரிக்கப்பட்டு வழங்கப்படும் வசதிகள், அவதானிப்புக்கள், யோசனைகள் தொடர்பான குறிப்புக்கள் எழுதப்படல் வேண்டும்.
- 3) முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடல் / பரசீலனையின் போது பின்வரும் விடயங்கள் கலந்துரையாடப்படல் வேண்டு.

- கருத்திட்டத்தின் தற்போதைய நிலைமை.
- மாதாந்த வருமான அதிகரிப்பு (ரூபா)
- சமுர்த்தி வங்கியின் கடன் பெறல் மற்றும் கடன் மீஸ்செலுத்துதல்.
- அரசாங்க நிதி ஒதுக்கீடு அல்லது வேறு நிறுவனங்களின் நிதியங்கள் மூலம் வழங்கப்படும் நிதி / பொருள் உதவிகள், பயிற்சி, தெளிவுட்டல்கள் தொடர்பாக.
- சந்தைப்படுத்தல் விரிவாக்கம் (பிரதேசம் / தேசியம் / வெளிநாடு)
- சமுர்த்தி நலன் உதவி சான்றிதழை மீள ஒப்படைத்தல் மற்றும் பொற் சான்றுதல் வழங்கலும். (Gold Card)
- சமுர்த்தி பொற்சான்றிதழ் கடன் வழங்கல்.

R.P.B.தலைக்கிறி  
பணிப்பாளர் நாயகம்

பிரதிகள்:-

- பிரதம கணக்காளர், சமு.அபி.திணைக்களம்
- பிரதம உள்ளக கணக்காய்வாளர் - சமு.அபி.திணைக்களம்

Translated by :- I.Aliyar  
District Samurdhi Director - Mannar

-உ.ந.பொருட்டு  
-உ.ந.பொருட்டு